2010 ஏப்ரல் 20]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. வீரபாண்டி எஸ். ஆறுமுகம்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முதன்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தரமான சான்று பெற்ற விதைகள்* Azospyrillum, Phosphobacteria *போன்ற உயிர் உரங்கள், திட்டங்களுக்கானப் பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் மானிய மற்றும் முழு விலையில் வழங்கப்படுவதுடன், விவசாயிகளுக்குத் தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கே கேட்ட அந்த விதைகளையும் விற்பனை செய்ய இயலுமா என்று அரசு பரிசீலிக்கும்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 62, மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத், மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.*

62—

கட்டட வசதி

***38455—டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்:**

மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

செய்யாறிலுள்ள பழைய நீதிமன்றக் கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. துரைமுருகன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்: *பேரவைத் தலைவர் அவர்களே,*

உயர் நீதிமன்றத்தின் முன்னுரிமைப் பட்டியலில் செய்யாறினுடைய பெயர் வரவில்லை. அப்படி வந்தாலும், இந்த ஆண்டு எடுத்துக்கொள்கிற நிலை இல்லை. காரணம், இந்த ஆண்டு நிதிநிலைமைக்கேற்ப ஏற்கெனவே 19 ஊர்களில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. செய்யாறில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டப்பட வேண்டுமென்பதை நானே

உணர்வேன். எனவே, அடுத்த ஆண்டு அதை எடுத்துக்கொள்ளலாம் என்ற உறுதியையும் நான் அவருக்குத் தருகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்.*

முற்பகல் 9-35

டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செய்யாறிலே கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு* Sub-court, *இரண்டு* Munsif Courts, *இரண்டு* Magistrate Courts *இயங்கிக் கொண்டிருக்கின்றன. 6,000 வழக்குகள் சராசரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 150 ஊழியர்கள் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். 5 நீதிபதிகள் சிறப்பாகப் பணியை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதிலும்கூட 2 நீதிபதிகளுக்கு* quarters *இல்லாத காரணத்தால், பெரும் அவதிக்கு ஆட்படுகிறார்கள். அனைவரும் மரத்தடியிலேதான் வழக்குகளை விசாரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. வராண்டாவிலே தடுப்புகளைப்போட்டு, 10, 15 வழக்கறிஞர்கள் வேலை பார்க்கின்றார்கள். இதையெல்லாம் நன்கு உணர்ந்த நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்களே அடுத்த ஆண்டு தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால், 2009-ல்கூட அவர் சொன்னபடி திருவண்ணாமலையிலே மாவட்ட நீதிமன்றத்தைத் திறப்பதற்கான அந்த வாக்குறுதியை மேற்கொண்டு நிறைவேற்றினார்கள். வருகின்ற காலம் நம்முடைய காலம்தான் என்ற ஒரு நம்பிக்கையோடு வருகின்ற ஆண்டிலாவது செய்யாறிலே ஓர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தைப் புதுப்பித்து அமைத்துத் தருமாறு அன்புடன் கேட்டு, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. துரைமுருகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதைத்தான் கேள்விக்கான பதிலாக முதலிலேயே சொன்னேன். செய்யாறை நான் அறிவேன். அந்த நீதிமன்றத்தை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், உயர் நீதிமன்றத்திலிருந்து முன்னுரிமைப் பட்டியலில் வந்திருந்தால், இந்த ஆண்டுகூட அதைக் கஷ்டப்பட்டு சேர்த்திருக்கலாம். ஆனால் அது வரவில்லை. எனவே, அடுத்த ஆண்டு முன்னுரிமைப் பட்டியலில் முதல் ஊராக செய்யாறு இருக்கும்.*